


TAMILNADU TELECOMMUNICATIONS LIMITED

(A Joint venture of TCIL, a Govt. of India Enterprise &
TIDCO, a Govt. of Tamilnadu Enterprises)

OPTICAL FIBRE CABLE DIVISION


Wo.ks : E18B-24, CMDA Industrial Complex, Maraimalai Nagar - 603 209. Phone : (044) 27453881, 27452406, 27451095, Telefax : +91-44-27454768

TTL/NSE/BSE/2024-25

Dt: 13.11.2024

<p>To The Manager, M/s.National Stock Exchange Of India Limited, "Exchange Plaza", Bandra Kurla Complex, Bandara (East), MUMBAI – 400 051</p> <p>Scrip Code: TNGELE</p>	<p>To The Manager, Bombay Stock Exchange Limited, Floor No.25, PJ Towers, Dalal Street, MUMBAI – 400 001</p> <p>Scrip Code: 523419</p>
---	--

Dear Sir/Madam,

**SUB: Press Release of Intimation of Board Meeting held on 13.11.2024 of
Tamilnadu Telecommunications Limited (TTL)**

Please find attached copy of Press Release published in English and vernacular language for intimation for announcement of Board Meeting of the M/s. Tamilnadu Telecommunications Limited for adoption of financial statements for the second quarter ended on 30.09.2024 to be held on 13.11.2024.

We hope you will find the same in order.

Thanking You,
Yours faithfully,

(J Ramesh Kannan)
Managing Director
DIN 09292181
Encl. as above

SALE NOTICE

HALLMARK LIVING SPACE PRIVATE LIMITED (In Liquidation)
(CIN: U45400TN2012PTC084362)
Regd office: Suite A, No-43, Old No.62/2, United Plaza, Usman Road, T. Nagar, Chennai - 600 017.
Site: "Emerald" Chettipunniam, GST Road, Opp. To Mahindra World City
(Next to RTO office) Chengalpatu - 603002

E-AUCTION UNDER THE INSOLVENCY AND BANKRUPTCY CODE, 2016
Invitation of Bids in respect of sale of the property given below of M/s Hallmark Living Space Private Limited (in Liquidation) ("Corporate Debtor") under Regulation 32 of the Insolvency and Bankruptcy Board of India (Liquidation Process) Regulations, 2016 on "As is what is basis, As is what is basis, Whatever there is basis and Without any recourse basis" by the Liquidator, appointed by the Hon'ble National Company Law Tribunal (NCLT), Chennai Bench, vide its Order Dated 17.08.2018. Interested persons shall refer to and understand the complete E-AUCTION PROCESS INFORMATION DOCUMENT containing details of Terms and Conditions of E-Auction, E-Auction bid form, Eligibility criteria, Declaration by bidders, Earnest money deposit etc., details of which are available at Corporate Debtor's Website www.hallmarklivingspace.co.in and service provider's website. The E-Auction Sale will be conducted strictly subject to said E-Auction process information document through the E-Auction platform http://ncltauction.auctiontiger.net. The applicable GST and other taxes / duties will be extra.

Property	Inspection Date	Date and Time of e-Auction	Reserve Price (INR)	EMD Amount & Due Date (INR)	Bid Increase Amount
Building 8,98,137 Sq.ft not fully Built-up and Land 7.62 acres (excluding 6388 sq. ft. UDS) (approximately) situated at "EMERALD" Chettipunniam, GST Road, Opp. To Mahindra World City (Next to RTO Office) Chengalpatu - 603002.	Between 11/11/2024 to 26/11/2024 Timing : 03.00 PM to 11.00 AM to 05.00 PM	06/12/2024 Between 03.00 PM to 05.00 PM	Rs. 70.00 Crores (Rupees Seventy Crores Only)	Rs. 5.00 Crores (Rupees Five Crores Only) Due Date : 04/12/2024 till 6.00 p.m.	Rs. 25.00 Lakhs (Rupees Twenty Five Lakhs only)

Sale notice shall be read in conjunction with the E-Auction Process Information Document. For E-Auction details, contact Mr. Praveen Thevar at +91-9722778628, email: Praveen.thevar@auctiontiger.net or nclt@auctiontiger.net. You may also contact the undersigned or email at csdhanapal@ibbi.gov.in for further details about the sale. If any modification in time lines and/or in the "E-Auction Process Information Document" including terms and conditions, it will be notified in the website of the Corporate Debtor i.e. www.hallmarklivingspace.co.in

S. Dhanapal
Liquidator for Hallmark Living Space Pvt Ltd. (in Liquidation)
IBBI Regn.No: IBBI/PA-002/IP-N00060/2017-18/10112
Date : 07.11.2024
Place : Chennai
Suite No.103, First Floor, Kaveri Complex, 96/104, Nungambakkam High Road, Nungambakkam, Chennai - 600 034 Tel.No:044-45530256/0257, Email ID - csdhanapal.ibc@gmail.com

Government of Tamil Nadu
PUBLIC WORKS DEPARTMENT
BUILDING ORGANISATION - FORM OF CONTRACT : LUMPSUM (TWO COVER SYSTEM)
E-Tender Notice No.13 /VLR - CLE / 2024 - 2025 / Dated, 04.11.2024

For and on behalf of Governor of Tamil Nadu E-Tenders are invited by the Superintending Engineer, P.W.D., Buildings (Construction and Maintenance) Circle, Vellore -1 for the following works from the eligible Contractors registered in Public works Department of Government of Tamil Nadu under Two Cover System (Pre qualification and Price tender). The Prequalification cover (Cover I) alone will be opened on 10.12.2024 at 4.00 PM by the Superintending Engineer through online. The last date and time for submission of Tender Document upto 3.00 pm as per office clock on 10.12.2024. The E-tender schedule can be download at free of cost and submit from 07.11.2024 to 10.12.2024 upto 3.00 PM from the Govt. designated website (viz) <https://intenders.gov.in>

Sl. No.	Name of work	Approximate value of work including GST (Rs.in lakhs)	Amount of Earnest Money Deposit (in Rupees)	Period of Completion (including monsoon period)
1	Construction of Critical Care block (50 Bedded) in Government Hospital at Anaicut in Vellore District.	1835.00	Rs.9,28,000/-	14 Months

Eligible Class of Contractor: Class - I and above. The Earnest Money Deposit should be paid only through online. The Price Adjustment Clause is applicable for the above work. The date and Time of opening of Price tender will be intimated to the Prequalified contractors separately. Further Details can be had from the above website <https://intenders.gov.in>

Superintending Engineer, P.W.D., Buildings (C & M) Circle, Vellore-1.
DIPR / 4747 / Tender / 2024

GOVERNMENT OF TAMILNADU / WATER RESOURCES DEPARTMENT
PALAR BASIN CIRCLE, CHEPAUK, CHENNAI-600005.
Form of Contract : Lumpsum - Item Rate Contract / Two Cover System
e-Tender Notice No.05 PBC / 2024-25 / Dt.05.11.2024

For and on behalf of the Governor of Tamil Nadu, e-tenders are invited by the Superintending Engineer, WRD, Palar Basin Circle, Chennai-5 under "Two Cover System" for the work in through online for the below mentioned work from the eligible tenderers as prescribed in the website.

Item No.	Name of Work	Approximate Value put to Tender (including GST @18%) (Rs. in Lakh)	Last date and time of submission of Tender (as per Server Clock)	Date and time of Tender opening (as per Server Clock)
1.	Construction of Anicut across Sempondi Maduvu to feed Sempondi Tank in Sempondi Village of Madurantakam Taluk of Chengalpattu District.	432.00	27.11.2024 upto 15.00 Hrs.	28.11.2024 at 15.30 Hrs.

The tender document and other details will be available in the website <https://intenders.gov.in> to enable the tenderers to view and download the e-tender document thro' online at free of cost and submission of Tenders shall be done only through online.

Superintending Engineer, WRD., (FAC)
Palar Basin Circle, Chennai-5.
DIPR / 4763 / TENDER / 2024

MPL
MAITHON POWER LIMITED
(Contracts Department)
Maithon Power Ltd, Village: Dambhui, PO Barbindia, PIN-822005, District-Dhanbad

NOTICE INVITING EXPRESSION OF INTEREST

The Maithon Power Limited invites expression of interest from eligible vendors for the following package:-
REVMAPPING OF SERVICE WATER PIPELINE AT CHP, MAITHON POWER LIMITED (MPL), JHARKHAND - INDIA

For details of pre-qualification requirements, bid security, purchasing of tender document etc., please visit Tender section of our website (URL: <https://www.tatapower.com/tender/tenderlist.aspx>). Eligible vendors willing to participate may submit their expression of interest along with the tender fee for issue of bid document latest by 14th Nov 2024.

SHRIRAM Finance
Shriram Finance Limited
(Earlier known as Shriram City Union Finance Limited).
Reg. Off.: 14A, Sri Towers, South Phase, Industrial Estate, Guindy, Chennai-600 032;
Branch Off: No. 13, 3rd Floor, Meenakshi Towers, Rajamannar Street, T Nagar, G N Chetty Road, Chennai 17 Website: www.shriramfinance.in

DEMAND NOTICE

Note: "It is informed that "SHRIRAM CITY UNION FINANCE LIMITED" has been amalgamated with "SHRIRAM TRANSPORT FINANCE LIMITED" as per order of NCLT, Chennai. Subsequently the name of "SHRIRAM TRANSPORT FINANCE LIMITED" was changed as "SHRIRAM FINANCE LIMITED" with effect from 30.11.2022 vide Certificate of Incorporation pursuant to change of name dated 30-11-2022."

Whereas the borrowers/co-borrowers/guarantors/ mentioned hereunder had availed the financial assistance from Shriram Finance Limited (Formerly Known as SHRIRAM CITY UNION FINANCE LIMITED). We state that despite having availed the financial assistance, the borrowers/guarantors have committed various defaults in repayment of interest and principal amounts as per due dates. The account has been classified as Non-Performing Asset in accordance with the directives/guidelines issued by Reserve Bank of India, consequent to the Authorized Officer of Shriram Finance Limited under Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 & in exercise of powers conferred under Section 13(2) read with Rule 3 of Security Interest (Enforcement) Rules, 2002 issued Demand Notices on respective dates mentioned herein below under Section 13(2) of SARFAESI Act, 2002 calling upon the following borrowers /guarantors /mortgagors to repay the amount mentioned in the notices together with further interest at the contractual rate on the amount mentioned in the notices and incidental expenses, cost, charges etc. until the date of payment within 60 days from the date of receipt of notices.

The notices issued to them on their last known addresses have returned /un-served and as such they are hereby informed by way of public notice about the same.

The borrower's attention is invited to provisions of sub-section (8) of section 13 of the Act, in respect of time available, to redeem the secured assets.

Name Of The Borrower(s)/ Co-Borrower(S)	Outstanding Amount
1. M/s Reddy Faashion (Applicant/Borrower) Represented by its Proprietor Mr.Bhoopalan Shankar Prasad, No.55, Cathedral Road, RK Salai, Chennai - 600 086 (OPP Hotel Chozha)	Rs. 56,05,110/- (Fifty Six Lakhs Five Thousand One Hundred Ten Only) with respect to the Loan agreement No. RSTNGLP2207290001 and Rs. 37, 57,964/- (Thirty Seven Lakhs Fifty Seven Thousand Nine Hundred Sixty Four Only) with respect to the Loan Agreement No. RSGNCLP2303080001 as on, 14th October 2024
2. Mr.Bhoopalan Shankar Prasad (Co-Borrower/Guarantor) No.25, IndraPrasatha Flat No. F2 1st Floor, Perumal koil Street, Arumbakkam-600 106.	
3. Mrs. Neelima (Co-Borrower/Guarantor) No.25, IndraPrasatha Flat No. F2 1st Floor, Perumal koil Street, Arumbakkam-600 106	
NPA DATE- 02-10-2024 Date Of Demand Notice: 22-10-2024	

Property Address of Secured Assets

All that piece and parcel of Land and Building, Comprised in O.S.No.2556, R.S.No.2178/1 as per Patta New R.S.No.2178/2, Block No.44, C.C.No.777 Part, measuring with an extent of 1620 Sq.Ft Situated at old Door No. 41/1 (Previous No.13) New Door No.4, Madhava Perumal Kovil Street, Mylapore Chennai - 600004, Mylapore village & Taluk, Chennai District and bounded on the North by: Kathija Begum's House, South by: Madhavaperumal Kovil Street, East by: Iyerperumal's House, West by: Mohamed Begum's House
Measuring East to West on the Northern Side: 22 1/2 Feet, East to West on the Southern Side: 18 Feet
North to South on the Eastern Side: 80 Feet, North to South on the Western Side: 80 Feet
Situated within the Sub-Registration District of MYLAPORE and in the Registration District of CENTRAL CHENNAI.

In the circumstances as aforesaid, the notice is hereby given to the above borrowers, co-borrowers and/ or their guarantors (where ever applicable) to pay the outstanding dues as mentioned above along with future interest and applicable charges within 60 days from the date of the publication of this notice failing which further steps will be taken after the expiry of 60 days of the date of this notice against the secured assets including taking possession of the secured assets of the borrowers and the mortgagors under Section 13(4) of Securitization and Re-construction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 and the applicable rules there under.

Please note that under Section 13 (13) of the said Act, no Borrower shall, transfer by way of sale, lease or otherwise any of his secured assets referred to in the notice, without prior written consent of the secured creditor.

Place: Chennai Sd/- Authorised Officer
Date: 07-11-2024 Shriram Finance Ltd

GRANULES Granules India Limited
Regd. Off: 2nd Floor, 3rd Block, My Home Hub, Madhapur, Hyderabad - 500081 (TS)
Phone: +91-40-69043500 Fax: +91-40-23115145 CIN: L24110TG1991PLC012471
E-mail: investorrelations@granulesindia.com URL: www.granulesindia.com

Extract of Unaudited Consolidated Financial Results for the Quarter and Half year ended September 30, 2024

(Rs in Millions)

Particulars	Quarter Ended	Half year Ended	Corresponding Quarter ended
	30.09.2024 Unaudited	30.09.2024 Unaudited	30.09.2023 Unaudited
Total income from operations	9,666.19	21,464.84	11,894.88
Net Profit before tax (before Exceptional items and/or Extraordinary items)	1,283.83	3,098.23	1,360.21
Net Profit before tax (after Exceptional items and/or Extraordinary items)	1,283.83	3,098.23	1,360.21
Net Profit after tax (after Exceptional items and/or Extraordinary items)	972.34	2,318.82	1,021.16
Total Comprehensive Income	1,009.41	2,379.52	1,176.94
Equity share capital (face value of Re. 1/- each)	242.37	242.37	242.37
Earnings Per Share (face value of Re. 1/- each) (in Rs.)			
- Basic	4.01	9.57	4.22
- Diluted	4.01	9.56	4.22

Note

- The above is an extract of the detailed format of Quarterly and Half yearly Unaudited Consolidated Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Unaudited Financial Results are available on the Company's website www.granulesindia.com and also available on the Stock Exchange websites i.e., NSE: www.nseindia.com and BSE: www.bseindia.com.
- The above unaudited Consolidated financial results have been reviewed by the Audit Committee on November 06, 2024 and approved by the Board of Directors at their meeting held on November 06, 2024.
- The above results are in accordance with the Companies (Indian Accounting Standards) Rules, 2015 as prescribed under Section 133 of the Companies Act, 2013 read with the relevant rules issued thereunder and other accounting principles generally accepted in India.

(Rs in Millions)

Particulars	Quarter Ended	Half year Ended	Corresponding Quarter ended
	30.09.2024 Unaudited	30.09.2024 Unaudited	30.09.2023 Unaudited
Total income from Operations	5,679.91	14,199.41	10,094.15
Net Profit before tax	560.74	1,819.33	1,560.13
Net Profit after tax	413.92	1,351.71	1,161.57

For and on behalf of the Board
Sd/-
Dr. Krishna Prasad Chigurupati
Chairman & Managing Director
DIN: 00020180

Place : Hyderabad
Date : November 06, 2024

TATA CAPITAL HOUSING FINANCE LIMITED
Regd. Office: 11th Floor, Tower A, Peninsula Business Park, Ganpatrao Kadam Marg, Lower Parel, Mumbai - 400013, CIN No. U61190MH2008PLC187552, Contact No. (022) 61827414, (022) 61827375

POSSESSION NOTICE (FOR IMMovable PROPERTY)
(As per Rule 8(1) of the Security Interest Enforcement Rules, 2002)

Whereas, the undersigned being the Authorized Officer of the TATA Capital Housing Finance Limited, under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 and in exercise of powers conferred under section 13(12) read with rule 3 of the Security Interest (Enforcement) Rules, 2002, issued a demand notice dated as below calling upon the Borrowers to repay the amount mentioned in the notice within 60 days from the date of the said notice. The borrower, having failed to repay the amount, notice is hereby given to the borrower, in particular and the public, in general, that the undersigned has taken Physical Possession of the property described herein below in exercise of powers conferred on him under section 13(4) of the said Act read with rule 8 of the said Rules.

The borrower, in particular, and the public in general, are hereby cautioned not to deal with the property and any dealings with the property will be subject to the charge of the TATA Capital Housing Finance Limited, for an amount referred to below along with interest thereon and penal interest, charges, costs etc. from date of demand notice.

The borrower's attention is invited to provisions of sub-section (8) of Section 13 of the Act, in respect of time available, to redeem the secured assets.

The borrower, in particular, and the public in general, are hereby cautioned not to deal with the property and any dealings with the property will be subject to the charge of the TATA Capital Housing Finance Limited, for an amount referred to below along with interest thereon and penal interest, charges, costs etc. from date of demand notice.

The borrower's attention is invited to provisions of sub-section (8) of Section 13 of the Act, in respect of time available, to redeem the secured assets.

Sl. No.	Loan Account No.	Name of Obligor(s)/Legal Heir(s)/Legal Representative(s)	Amount & Date of Demand Notice	Type of Possession & Possession Date
1.	TCHHF087200 0100249093 & TCHIN087200 0100249789	Mr V PRABIN ANTONY as Borrower and Mrs.RAJESHWARI the Co-borrowers	Rs.22,55,214/- (Rupees Twenty Two Lakh Fifty Five Thousand Two Hundred Fourteen Only) & 09-05-2024	Physical 04-11-2024

Description of Secured Assets/Immovable Properties: All that piece and parcel of the vacant land situated at Keezhmidalam Village (Now Keezhmidalam B), Vilvancode (Now Kiliyanoor) Taluk, Palalappan Town Panchayat and Kaniyakumari District, the land of 4.625 Acre in old No.277, R.S.No.414/12 and lying within the Registration District of Marthandam and Sub-Registration District of Karungal. Bounded on the:- North by: Pathway, Mariya Pushpam Plot, South by - Eshakhi land, East by- Mariya Pusham, Thanga Nadar land, West by- Pathway, Thatheyus Antony.

Place: Nagercoil, Tamil Nadu Sd/- Authorised Officer
Date: 04/11/2024 For Tata Capital Housing Finance Limited

BLUE CHIP INDIA LIMITED
CIN : L65991WB1993PLC060597
Regd. Office : 10 Prince Street, 2nd Floor, Kolkata - 700072
E : bluechipindialimited@gmail.com, W : www.bluechipind.com
Phone : 91-33-4002 2880, Fax : 91-33-2237 9053

EXTRACT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER & HALF YEAR ENDED 30TH SEPTEMBER, 2024 (Rs. In Lacs)

Sl. No.	Particulars	Quarter Ended	Quarter Ended	Quarter Ended	Half Year Ended
		30.09.2024 (Unaudited)	30.06.2024 (Unaudited)	30.09.2023 (Unaudited)	30.09.2024 (Unaudited)
1	Total Income from Operations	0.00	0.00	0.22	0.00
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items #)	(1.38)	(4.41)	(2.12)	(5.79)
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extra ordinary items #)	(1.38)	(4.41)	(2.12)	(5.79)
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extra ordinary items #)	(1.38)	(4.41)	(2.12)	(5.79)
5	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	9.50	21.25	6.28	30.75
6	Equity Share Capital	1106.09	1106.09	1106.09	1106.09
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year				
8	Earnings Per Share (of Rs.2/- each) (for continuing and discontinued operations)	0.00	(0.01)	0.00	(0.01)
1.	Basic:	0.00	(0.01)	0.00	(0.01)
2.	Diluted:	0.00	(0.01)	0.00	(0.01)

Note : a) The above is an extract of the detailed format of Quarterly/Annual Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly/Annual Financial Results are available on the Stock Exchanges website i.e. www.nseindia.com and www.bseindia.com and on the Company's website: www.bluechipind.com b) The impact on net profit / loss, total comprehensive income or any other relevant financial item(s) due to change(s) in accounting policies shall be disclosed by means of a footnote. c) # - Exceptional and/or Extraordinary items adjusted in the Statement of Profit and Loss in accordance with Ind-AS Rules / AS Rules, whichever is applicable.

By order of the Board
For BLUE CHIP INDIA LIMITED
Sd/- Arijant Jain, Managing Director
Place : Kolkata Date : 5th November, 2024 DIN: 00174557

SONATA SOFTWARE LIMITED
CIN: L72200MH1994PLC082110
Registered Office: 208, T.V. Industrial Estate, S.K. Ahire Marg, Worli, Mumbai - 400 030.
Corporate Office: Sonata Towers, Global Village, RVCE Post, Mysore Road, Bengaluru - 560 059

EXTRACT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND SIX MONTHS PERIOD ENDED 30 SEPTEMBER 2024

(₹ in lakhs)

Particulars	Standalone						Consolidated					
	Quarter ended	Quarter ended	Quarter ended	Six months ended	Six months ended	Year ended	Quarter ended	Quarter ended	Quarter ended	Six months ended	Six months ended	Year ended
	30-09-2024 (Unaudited)	30-06-2024 (Unaudited)	30-09-2023 (Unaudited)	30-09-2024 (Unaudited)	30-09-2023 (Unaudited)	31-03-2024 (Audited)	30-09-2024 (Unaudited)	30-06-2024 (Unaudited)	30-09-2023 (Unaudited)	30-09-2024 (Unaudited)	30-09-2023 (Unaudited)	31-03-2024 (Audited)
Total income from operations	23,526	24,895	24,017	48,421	47,504	95,030	2,16,983	2,52,743	1,91,257	4,69,726	3,92,810	8,61,306
Net profit / (loss) for the period before tax	16,603	3,628	17,468	20,231	17,912	37,977	14,434	14,174	16,651	28,609	32,088	46,138
Net profit / (loss) for the period after tax attributable to:												
Owners of the Company	16,454	2,531	16,847	18,985	17,218	35,880	10,649	10,563	12,417	21,213	24,429	30,850
Total Comprehensive Income for the period (Comprising of profit / (loss) for the period after tax and other comprehensive income after tax) attributable to:												
Owners of the Company	16,082	3,072	16,867	19,154	17,850	36,414	9,939	11,329	12,758	21,269	25,653	31,670
Reserves (excluding Revaluation Reserve) as shown in the audited Balance Sheet	67,893	67,893	53,973	67,893	53,973	67,893	1,37,854	1,37,854	1,28,678	1,37,854	1,28,678	1,37,854
Paid up Equity Share Capital (Face value ₹ 1/- each)	2,776	2,776	1,387	2,776	1,387	2,775	2,776	2,776	1,387	2,776	1,387	2,775
Earnings per equity share (of ₹ 1/- each)												
Basic:	5.93	0.91	6.07	6.84	6.20	12.93	3.84	3.81	4.48	7.64	8.81	11.12
Diluted :	5.92	0.91	6.06	6.83	6.20	12.91	3.83	3.80	4.47	7.63	8.79	11.10

Notes:

- The above is an extract of standalone and consolidated financials results prepared in accordance with Ind AS for the quarter and six months period ended September 30, 2024
- The above is an extract of the detailed format of financial results filed with the stock exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015 as amended from time to time. The full format of the quarter and six months period ended September 30, 2024 financial results are available on the Company's website at www.sonata-software.com and also on the website of BSE Limited www.bseindia.com and National Stock Exchange of India Limited at www.nseindia.com.
- Sonata Software North America Inc., (SSNA) a wholly owned subsidiary of Sonata Software Limited, acquired 100% stake in the Quant systems inc., (Quant) on March 10, 2023 for a purchase consideration of USD 159 mn (INR 130,348 Lakhs) (net of working capital) including cash consideration of USD 70.70 mn (INR 57,960 Lakhs) and USD 88.30 mn (INR 72,388 Lakhs) of contingent consideration payable over 2 years. During the quarter ended December 31, 2023, the Company has re-measured the fair value of the contingent consideration payable to be USD 105.42 mn (INR 87,719 Lakhs), thereby an increase of USD 17.12 mn (INR 14,244 Lakhs). Similarly, the Company has re-measured the fair value of the contingent consideration payable with respect to an earlier acquisition, which has resulted in the change in fair value by USD 3.87 mn (INR 3,222 Lakhs). The above changes in fair value of contingent consideration payable amounting to USD 20.99 mn (INR 17,466 Lakhs) is owing to better financial performance of the acquired entities and are recorded in the Statement of Profit and Loss during the quarter ended December 31, 2023. The Management has disclosed, the above changes in fair value as an 'exceptional item' in the results for the previous year ended March 31, 2024, considering the significance of the amount and its non-recurring nature.
- The above results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings held on November 6, 2024.

Mumbai November 6, 2024

FOR AND ON BEHALF OF THE BOARD OF DIRECTORS
SAMIR DHIR
MANAGING DIRECTOR & CEO

I have lost my passport (No. S7444367) at Tirupati, on 23/09/2024. If anyone finds it, kindly contact me at 9566891336 or approach the nearest police station within 7 days from the date of this Ad.

TAMILNADU TELECOMMUNICATIONS LIMITED
CIN : L32201TN1988PLC015705
Regd.Off: No. 16, 1st Floor, Aziz Mulk 3rd Street, Thousand Lights, Chennai, Tamilnadu - 600 006. Tel: 044-28292653.
E-mail : tllocsec@gmail.com website : www.tlloc.in

NOTICE

Notice is hereby given pursuant to Regulation 29 read with Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, that a 186th Meeting of the Board of Directors of the Company will be held on **Wednesday, 13.11.2024 at 11.30 a.m.** at M/s. Telecommunications Consultants India Limited, TCIL Bhawan, Greater Kailash - I, New Delhi - 110 048 interalia, to consider and approve the un-audited financial results for the quarter ended on 30th September 2024 and other items of agenda.

The information contained in this notice is also available on the Company's website at www.tlloc.in and on websites of stock exchange i.e

